

श्रीः

॥ द्वादशलिङ्गस्तोत्रम् ॥

த்வாதச லிங்கஸ்தோத்ரம்

(1)

सौराष्ट्रदेशे वसुधावकाशे
ज्योतिर्मयं चन्द्रकलावतंसम् ।
भक्तिप्रदानाय कृतावतारं
तं सोमनाथं शरणं प्रपद्ये ॥

ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாசே
ஜ்யோதிர்மயம் சந்த்ரகலாவதம்ஸம்!
பக்திப்ரதானாய க்ருதாவதாரம்
தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே!!

பூமியின் துண்டுபரப்பான ஸௌராஷ்டிரத்தில் மக்
களுக்கு பக்தியை தோற்றுவிக்க ஜ்யோதிஸூபமாய் தோன்றி
சந்திரக்கலையுடன் விளங்கும் அந்த சோமநாதரை சரணடை
கிறேன்.

(2)

श्रीशैलशृङ्गे विविधप्रसङ्गे
शेषाद्रिशृङ्गेऽपि सदा वसन्तम् ।
तमर्जुनं मल्लिकपूर्वमेनं
नमामि संसारसमुद्रसेतुम् ॥

ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே
சேஷாத்ரிச்ருங்கேஃபி ஸதா வஸந்தம்!
தமர்ஜுனம் மல்லிகபூர்வ மேநம்
நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்!!

பற்பல தொடர்களைக்கொண்ட ஸ்ரீசைலம், அல்லது
சேஷமலையின் உச்சியில் எப்பொழுதும் குடி கொண்ட,
ஸம்ஸாரக்கடலைக் கடக்கப்பாலமாக அமைந்த அந்த
ஸ்ரீமல்லிகார்ஜுனலிங்கத்தை நமஸ்கரிக்கிறேன்.

(3)

अवन्तिकायां विहितावतारं
मुक्तिप्रदानाय च सञ्जनानाम् ।
अकालमृत्योः परिरक्षणार्थं
वन्दे महाकालमहं सुरेशम् ॥

அவந்திகாயாம் விஹிதாவதாரம்
முக்திப்ரதானாய ச ஸஜ்ஜநானாம்!
அகாலம்ருத்யோ: பரிர்ஷணார்த்தம்
வந்தே மஹாகால மஹம் ஸுரேசம்!!

ஸத் ஜனங்களை கடைத்தேற வைக்க அவந்திநாட்டில்
தோன்றிய மஹாகால லிங்கத்தை, அகால மரணத்தைப் போக்க
வேண்டி நமஸ்கரிக்கிறேன்.

(4)

कावेरिका नर्मदयोः पवित्रे
समागमे सञ्जनतारणाय ।
सदैव मान्धातु पुरे वसन्तं
ओङ्कारमीशं शिवमेकमीडे ॥

காவேரிகா நர்மதயோ: பவித்ரே
ஸமாகமே ஸத்ஜனதாரணாய!
ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம்
ஓங்காரமீசம் சிவமேகமீடே!!

காவேரி, நர்மதை ஆகிய நதிகளின் புண்யமான கூடல்
க்ஷேத்ரத்தில், ஸத்ஜனங்களைக் கடைத்தேறுவிக்க எப்பொழுதும்
மாந்தாத்ருபுரம் என்ற ஓங்காரேச்வர் என்ற இடத்தில் விளங்கி
வரும் ஓங்கார-ஈச்வரலிங்கத்தை ஸ்தோத்ரம் செய்கிறேன்.

(5)

पूर्वोत्तरे पारलिकाभिधाने
सदाशिवं तं गिरिजासमेतम् ।
सुरासुराराधितपाद पद्मं
श्रीवैद्यनाथं सततं स्मरामि॥

பூர்வோத்தரே பாரலிகாபிதானே
 ஸதாசிவம் தம் கிரிஜாஸமேதம்!
 ஸுராஸுராராதிதபாத பத்மம்
 பூர்வையத்ய நாதம் ஸததம் ஸ்மராமி!!

பாரதத்தின் வடகிழக்கில் பறளி கேஷத்ரத்தில் ஸ்ரீகிரிஜா
 ஸமேதரான வைத்யநாதேச்வரலிங்கத்தை - தேவாஸுசரர்
 களால் போற்றி பூஜிக்கப்பட்டலிங்கத்தை - எப்பொழுதும்
 தியானிக்கிறேன்.

(6)

आमर्दसंज्ञे नगरे च रम्ये
 विभूषिताङ्गं विविधैश्च भोगैः।
 सद्भुक्तिमुक्तिप्रदमीशमेकं
 श्रीनागनाथं शरणं प्रपद्ये ॥

ஆமர்தஸம்ஞே நகரே ச ரம்யே
 விபூஷிதாங்கம் விவிதை:ச போகை:!
 ஸத்புக்தி முக்திப்ரத மீசமேகம்
 ஸ்ரீநாக நாதம் சரணம் ப்ரபத்யே!!

ஆமர்தம் என்ற அழகான ஊரில் பலவித ஆபரணங்
 களால் அலங்கரிக்கப்பட்டவரும், நல்லோர்க்கு நல்வாழ்க்கை,
 மோக்ஷம் முதலியவற்றைத் தந்தருளுபவருமான ஸ்ரீநாகநாத
 ஸ்கவாமியை சரணமடைகிறேன்.

(7)

सानन्दमानन्दवने वसन्तम्
 आनन्दकन्दं हतपापवृन्दम् ।
 वाराणसीनाथमनाथनाथं
 श्रीविषनाथं शरणं प्रपद्ये ॥

ஸானந்த மானந்தவனே வஸந்தம்
 ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம்!
 வாராணஸீநாத மனாத நாதம்
 ஸ்ரீவிச்வ நாதம் சரணம் ப்ரபத்யே!!

வாராணஸீ என்ற கேஷத்ரத்தில் ஆனந்தவனத்தில் ஆனந்தமாக வீற்றிருப்பவரும், ஆனந்தத்திற்கு மூலக்கருவாகவும், பாபங்களைக்களைபவராகவும், எளியோருக்குப் பங்காளனாகவும் இருக்கிற ஸ்ரீவிச்வநாதரை சரணம்டைகிறேன்.

(8)

यो डाकिनीशाकिनिका समाजे-

निवेद्यमाणः पिशिताशनैश्च।

सदैव भीमादिपदप्रसिद्धं

तं शङ्करं भक्तहितं नमामि ॥

யோ டாகினீ சாகிநிகாஸமாஜே

நிஷேவ்யமாண: பிசிதாசனை:ச!

ஸதைவ பீமாதிபதப்ரஸித்தம்

தம் சங்கரம் பக்தஹிதம் நமாமி!!

டாகினீ, சாகினீ, முதலியவர்களால் சேவிக்கப்பட்ட 'பீமா' என்ற பெயருடன் விளங்கும் பக்த ப்ரியனான சங்கரனை வணங்குகிறேன்.

(9)

श्री ताम्रपर्णीजलराशियोगे

निबद्ध्य सेतुं निशि बिल्वपत्रैः।

श्रीरामचन्द्रेण समर्चितं तं

रामेश्वराख्यं सततं नमामि ॥

ஸ்ரீதாம்ர பர்ணீஜல ராசியோகே

நிபத்ய ஸேதும் நிசி பில்வபத்ரை:!

ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம்

ராமேச்வராக்யம் ஸததம் நமாமி!!

தாமிரபர்ணீநதியும், கடலும் சேருமிடத்தில் சேது பந்தம் செய்தபின் இரவில் ஸ்ரீராமர் பில்வதலங்களால் அர்ச்சித்த ஸ்ரீராமேச்வரலிங்கத்தை எப்பொழுதும் வணங்குகிறேன்.

(10)

सिंहद्रिपार्श्वेऽपि तटे रमन्तं
गोदावरीतीर पवित्रदेशे ।
यद्दर्शनात्पातक जात नाशः
प्रजायते त्र्यम्बकमीशमीडे ॥

ஸிம்ஹாத்ரிபார்ச்வேஃபி தடே ரமந்தம்
கோதாவரீதீர பவித்ரதேசே!
யத் தர்சனாத் பாதக ஜாத நாச:
ப்ரஜாயதே தர்யம்பகமீசமீடே!!

ஸிம்ஹாசலக்ஷேத்திரத்தின் அருகில் சமவெளியில் கோதாவரீக்கரையில் களித்து நிற்கும் தர்யம்பகரைஸ்தோத்ரம் செய்கிறேன். அவரை தர்சனம் செய்தாலே பாபமெல்லாம் நீங்கும்!!

(11)

हिमाद्रिपार्श्वेऽपि तटे रमन्तं
सम्पूज्यमानं सततं मुनीन्द्रैः ।
सुरासुरैर्यक्षमहोरगाद्यैः
केदारसंज्ञं शिवमीशमीडे ॥

ஹிமாத்ரி பார்ச்வேஃபி தடே ரமந்தம்
ஸம்பூஜ்யமானம் சததம் முனீந்த்ரை:!
ஸுராஸுரை: யக்ஷமஹோரகாத்யை:
கேதாரஸம்ஞம் சிவமீச மீடே!!

ஹிமயமலையின் பக்கத்தில், முனிவர்களாலும், தேவாஸுரர்களாலும் பூஜிக்கப்பட்ட கேதாரநாதரைஸ்தோத்ரம் செய்கிறேன்.

(12)

एलापुरीरम्यशिवालयेऽस्मिन्
समुल्लसन्तं विजगद्वरेण्यम् ।
वन्दे महोदारतरस्वभावं
सदाशिवं तं धिषणेश्वराख्यम् ॥

ஏலாபூரீ ரம்ய சிவாலயேஸ்மின்
 ஸமுல்லஸந்தம் த்ரிஜுகத்வரேண்யம்!
 வந்தே மஹோதாரதர ஸ்வபாவம்
 ஸதாசிவம் தம் திஷ்ணேச்வராக்யம்!!

ஏலாபுரியிலுள்ள அழகிய சிவன் கோயிலில் விளங்கும்
 மூவுலகுக்கும் சிறந்தவரும், மிகவும் இளகிய சுப்பாவமுடைய
 வருமான திஷ்ணேச்வரர் என்ற சதாசிவரை வணங்குகிறேன்.

(13)

एतानि लिङ्गानि सदैव मर्त्याः
 प्रातः पठन्तोऽमलमानसाश्च ।
 ते पुत्रपौत्रैश्च धनैरुदारैः
 सत्कीर्तिं भाजः सुखिनो भवन्ति ॥

ஏதாநி லிங்காநி ஸதைவ மர்த்யா:
 ப்ராத: படந்தோஸ்மல மானஸா:ச!
 தே புத்ரபௌத்ரைஸ்ச தனைருதாரை:
 ஸத்கீர்திபாஜ: ஸுகினோ பவந்தி!!

தெளிந்த மனதுடன் காலையில் இந்த த்வாதசலிங்க
 ஸ்தோத்ரத்தைப் படிக்கும் மனிதர் புத்ர - பௌத்ரர்களுடனும்,
 ஏராளமான தனதான்யத்துடனும், புகழுடனும் சுகமாக வாழ்வார்.

த்வாதசலிங்க ஸ்தோத்ரம் முற்றிற்று.

